

Date: 11/02/2022

To:

The Manager (Department of Corporate Services)
BSE Limited
Phiroze Jee Jee Bhoy Towers,
Dalal Street, Mumbai – 400001

Scrip Code: 511634

Sub: Copies of information published in Newspapers.

Dear Sir/Ma 'am,

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of information published on 11th February 2022 in Trinity Mirror (English version) and Makkal kural (Tamil version) for the unaudited financial results for the quarter ended 31st December,2021 approved at the meeting held on Thursday,10th February 2022. You are requested to take the same on record.

CHENNA

Thanking you.

Yours Truly,

FOR DUGAR HOUSING DEVELOPMENTS LIMITED

Mr. LAKSHMAIAH DEVARAJULU

Wholetime Director

DIN: 07704260

குறைப் பிரசவம்; 890 கிராம் எடையில் பிறந்த குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை: டாக்டர் மேத்தா மருத்துவமனை டாக்டர்கள் குழு சாதனை

சென்னை, பிப்.11-குறைபிரசவத்தில் 590 கிராம் எடையில் பிறந்த குழந்தைக்கு ரத்தத்தில் போதிய ஆக்சிஜன் தில்லத வரணத்தால் கடுமையான துரையிரல் பாதிப்பு ஏற்பட்டு அக்குழந்தையை சுவாசிக்க முடியவிர்கை. இதன் காரணமாக அந்த குழந்தைக்கு டாக்டர் பேத்தா யருத்துவமனை சீறப்பு சிலிச்சை அளித்து அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றி உள்ளது. இம் மருத்து வமனை யின் குழந்தைகள் மற்றும் பிறந்த hangulya) பாதீப்பு ஏற்பட்டு சுவரசிக்க

நிறைந்தனர் பிறிவு டி.196டற் தவர் கிறுக்கு என்ற தலைமையில் கடர்கள் குழு இக்கு நக்கைக்கு நபர்க்கு கொண்டு சிகிச்சை அவித்து, பின்னையைச் சேரித்த வர்ப்பிலனி என் ஒருவர் டாக்டர் கேற்ற திறுவர்களையில் கடந்த முசப்பி நிறுவர் கடித்த வர்ப்பிலனி நடித்தனர் டி.196ம் கூற்ற முசப்பில் குறுவர்களையில் கடந்த முசப்பில் குறுவர்கள் குறுவர்கள்கள்

incodenia. மாதம் 20\$ தேதி குறை பிரசவத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த பெண்ணுக்கு ஆன்டி போஸ்பாலிப்பிட் ஆண்டிபாடி



நோய் இருத்தால் அவகுக்கு பிறந்த இரட்டை குழுத்தைகளில் ஒன்று கருவிலேயே இறந்தது. மற்றொன்று அவசர நிலையில் குறைபிரசவமாக அவர் பிறத்தது. 690 திராம் பிறத்த இச்குழந்தைக்கு சர்பாக்டான்ட செலுத்த சடுமையான சுவாச ச்சல இராம் -எனடமில் 3 டோஸ்

இருப்பது கண்டறியப்பட்டதோடு குறையிரசவத்தில் பிறத்ததால் குறைப்ரசவத்துவ ஆபத்தான நுரையிரல் இருப்பதும் தெரியவத்தது.

டுதாகப் பிறந்த இக்குமுற்றைக்கு. தாம்வழி தோம் மற்றும் குறை பிரகவதிறில் பிறந்ததன் காரணமாக, அக்குழந்தைக்கு ஏற்பட்ட ரத்த கரிவு

அக்குழுக்கும்கு ஏற்பட்ட ஏத்த சைவு கரைகாகாக தோவில் நிறபாற்றம் பற்றும் சிறாய்படிகள் இதுக்கா. இத் தமிக்கு டாக்டர் மேத்தா பருத்துவமக்கையின் குழுக்குகள் மற்றும் பிறந்த குழுக்கைகள் பிரிவு ஆகோக்கரும் டாக்டதுமான தூரையாலல் கறுக்கைக், நாக்கர், அகே குழுக்கையை அப்பாற்ற ஞானபாலன் ஆறுக்கால், நாக்கப், சுத்த குழுக்குகைய சாப்பாற்ற சுதற்கு ஏற்பட்டு இருந்த சுவாச செய்பிழப்பு நிரசிகளைய சரி செய்ய அக்குழுக்கதக்கு ஹைப்சீக்குவென்ற வெண்டியேட்டர், தைப்சீக் ஆக்காடு சிகிச்சையை மேற்கொண்டோம். இதிக்கையை மேற்கொண்டோம். அது தல்ல பலனைத் தந்தது. பின்னர் அக்குழந்தை உ மாதம் தமிர சிலிச்சை பிரிவில் வைத்து தீவிர சிவிசை பிரிவில் வைத்து என்னவலிக்கப்பட்டது. இந்த திலையில் அச்சுழந்தை சமீடத்தில் புஸ்காற்ற செல்யபட்டது. மேலும் தர்போது அசுகுபூத்தையின் வரைச்சி மற்றும் உடல் நீலயான மேம்பாடு ஆகியவை அறித்து தொடர்ந்து என்னவளிக்கப்படுகிறது. தெரிலித்தார்.



திருவள்ளுர் மாவட்டம், மிறுகுர் பேறுராட்சியில் போட்டியிடும் அண்ணர் தி.மு.க.வேட்பாளர்களை திருவன்ஞர் பைக்கு மாவட்ட செயலாளரும் முன்னான் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா போவை இணைச் செயலாளா போகுரு சாஜா, மாவட்ட மானவானனி செயலாளா ஈரகேஷ், மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை,பொதுக்குரு உறுப்பினர் அன்பழகன், மீஞ்ஞர் நகர செயலாளர் பட்டாயிராமன் மற்றும் கட்சி இர்வாசிகள் முகம்மது அலி,எம்.கி.தமிழரசன்,மா நி.தால், வீன், திர்மல் அசோக், கடப்பாக்கம் ஈஜா,கத்தி குதறு கந்தன் உள்ளிட்ட பலர் கலத்து கொண்டனர்.

எல் ஃபோர்ജ் லிமிடைட துவதுள்ள 6 % குகியுந்துர் இருதான்றனு. சிகிவிவுள்ள கொடி ஆட்டி 'கோட் கூட் மிகின்தோக்குறி குற்றம். "காகச் பெள்ளப்பு - என்னே மாக முகிகப்புக்க மேன் கொடிய கெயில் "கிகிவிலும் படு படு பாகியின்றன். மேன் படு பாகியின்றன். இந்தன் அரசுக்கி அரும் இந்த அரசுக்கிய அரசுக்கிய அரசுக்கிய இரும் கிகியின் இந்த கிகியின்றன். இரும் இதன்றும் படிவின் கிகியின்றன்.

31.12.2021 அன்றுடன் முடிவடைந்த காணன்டு மற்றும் ஒன்பது பாறக்களுக்கான நனிப்பட்ட தனில்கை செய்பப்படாத நிதிநினை முடிவுகள்

	விபறங்கள்	முடிக்கை ந்த காலான்டு			ஒര്വുള്ള വാളര്ക്ക്		Septembrio
Cu. crea		р фунца р 2021 р фунца р	asin duni aq. acer peyenpa	8080 8080 Bayes un	(p.e.)) · · · · · · · · · · · · · · · · · ·	a gradata acao rhumus (கள் மர்ச் நே 2021 த.ஆனது
1.	பெல்க டுக்க மூல்க் கேறுவல்க் (இவ) சநூரண் நடவடிக்கைகள் முலக் வரிக்குப்பின்	903.79	1,045.40	849.25	2,922.29	1,589.21	1,863,93
	Mad cuminy (proteins)	(139,73)	(184.31)	(149.47)	(450.69)	(588.38)	(593,83)
3.	கில் எண்றிற்கான நிகர மோயம் / (நடியம்) வரில்ற பின் (Mangapase கிணங்களுக்கும் சென்)	(135.73)	1.93	(146.47)	(284.46)	(555.38)	(228.33)
2	ச்சதுத்தப்பட்ட ஈலாங்கு மூலுகனம் (ஒரு பாமன் முகமுசியு ரூ.10)	2.03243	2.032.43	2.082.48	2.032.43	2,032.43	2.332.43
ñ. 6.	டே என்றைய் படியறுபதியியிட்டு சின்றுண் தீற்றவரன் சின்றுண் பங்கு வுண்டுன் வருவாய் முந்தைய சின்ற நாண் வணைன் கு (ஆண்டு வியிதம் செய்யவில்லாற்)	(7,985.67)	(7.845.86)	(9.042.45)	(7,986.87)	(9,042,45)	(7.485.36)
	er) engitiscon.	(3.67)	(9.51)	(0.72)	(2.22)	(2.79)	(2.92)
	6 இ தறைம் _{தி} ப்பு	(3.67)	(0.81)	(0.72)	2.221	(2.79)	(2.92)
8	பங்கு ஒற்றின் வருமாய் பிந்தையு சொதற்கதர வரைகளி சூ (ஆண்டு விஜ்ய் செய்யவில்லை)						
	60 அடிப்படை வி அரைப்பிய	13.67)	0.01 0.01	(0.72)	(1.40)	(2.79)	(1.12)

K.V. மாகத்திரண் தணை தலையா மற்றும் நிலாக வியக்குனர் DIN: 00322331

150/112, Cisons Complex,Illrd Floor, Monteith Road, Egmore, Chennai - 600 008 Phone: 044 - 2851 4406/07 Fax: 044 - 28586599, Email: integrated@eth.net

Unaudited Standalone & Consolidated Financial Results for the Quarter Ended 31th Dec. 2021

SI No.	Particulars	Current Quarter ending	Year to date Figures for current period	Corresponding 3 months ended in the previous year	Previous Year ending
79100		31.12.2021	31.12.2021	31.12.2020	31.03.2021
		Unaudited	Unaudited	Unaudited	Audited
1.	Total Income from Operations	0.28	2.94	3.61	14.45
2.	Net Profit / (Loss) for the perio (before Tax, Exceptional and/or Extraordinary items)	-3.83	-6.54	-0.52	-5.54
3.	Net Profit / (Loss) for the period before tax. (after Exceptional and/or Extraordinary items)	-3.83	-6.54	-0.52	-5.54
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	-3.83	-6.54	-0.52	-5.54
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-3.83	-6.54	-0.52	-5.54
6.	Equity Share Capital	1000,46	1000.46	1000.48	1000.46
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	52.54	52.54	63.02	59.08
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) - 1. Basic 2. Diluted	0.00	0.00	0.00	0.00

- The above is an extract of the detailed format of Quarterly (Annual Unaudited Standalone & Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulations 2 of the Stock [Listing and Other Discolorum Requirements | Regulations, 2015.
 The above Unaudited Standalorum & Consolidated Financial results start a Limited review Report by the Statutory Auditors of the Company, were approved by the Doard of Directors in the meeting field on 1010/22/02/2.
 The Company entries income from a single segment Software Development and services.

By Order of the Soard, For Integrated Hitech Ltd., A.Gerald Ebenezer Managing Director

கொரோனா பாதித்த இளம் வயதினருக்கான புதிய நைட்ரிக் ஆக்சைடு நாசி ஸ்ப்ரே : க்ளென்மார்க் – சானோடைஸ் இணைந்து அறிமுகம்

க்டுவான் பார்க் — சி செல்வை, பிட்டா — செல்வை, பிட்டா — மாதின்குக்காக புதிய ஸ்ட்பிற்பை மருந்து உற்பத்தி மற்றும் விற்பணை நிறுவனமாக திகழும் கிறுவனமும் கடைகளைப் சேர்ந்த பார்மாகுட்டிக்கல் நிறுவனமான எனோகம், சிறுவனமான செல்போர் மூலிட்டிருவனமும் இணைந்து போர்கள்பிர் என்னும் போரில் நூட்டுக்காடு நாசி ஸ்ட்போ அற்புகள் செய்துள்ளன. இடை கணைமுறையினர் இரை பயன்படுத்தி வெளையை இரை பயன்படுத்தி கிறையின் நிறுவனமும் இரை பயன்படுத்தி கிறையின் நிறுவனை செய்வதத்தும் கிறிமனவில் திறுவனை செய்வதத்தும் குறை தட்டியிருக்கும்

இத்தியாவில் விற்பனை செய்யதற்கும் ஏற் வ த ப் பட்டுத்து வ த ந்கு மா என ஒப்பு தண்டி இதிய படிருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து படற்றுள்ளது. "பேசிலப்சே!" என்னும் நைட்சிக் ஆக்காடு நாசி ஸ்பீசி, வநு மூதிலில் பேசி சாற்றுப் பாறைகில் உள்ள சொரோளா பைவைக் சொல்லும் வகையில் தயாறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீசியை மூத்கு வழியாக நாம் செலுந்துப்போது அது எக்காப்பியின் பெல்பட்டுவது வைரசுக்கு எறின் பெல்பட்டுவது வைரசுக்கு என்றாக செயல்படுக்கு வருக்கு வரியாக செயல்படுக்கு வருக்கு செல்வதை நடுக்குது.

A Gleman protein <u>මුත්ලත්ජන</u> இறுஞ்சம் தலைமை வணிக அடுகார் ராபர் க்ரோகார்ட் கூறுகையில், எங்கனின் புதிய

கழகையில், எங்களில் இந்தியாவில் அலுப்தி வெடத்திருப்பது குறித்து நாங்கள் பிருக்க படுழ்தி அடைகதேறுப் பிருக்க படுழ்தி செப்போவை இந்த நாங்கள் சாகோவடல் திறு வ கிறு டன் இகையில் அடிக்கும் இணைந்து விற்பனை செய்ய உள்ளோம். ெய்ய உள்ளோம். கொரோணவுக்கு எதிராக மற்றோரு பாது உப்பான மற்றும் பயனுள்ள வைரம் தடுப்பு வழங்கு மதித்தான எங்கள் உறுதிப்பாட்டை இத உறுதப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்து கிறது என்று தெரிவித்தார்.

3ம் கட்ட சோதனை இந்தியாவில்

ENROLMENT NOTICE

conner of Bondonia and Province of But Council Bailding, High Con-Congris, Chemic 1982.04 These wave and any valid objection and worsty he sees to the Bar Council withing Bi Days.

— D. Balkumar ugan

பொறு அறிவிப்பு
வது அறைவி புடிய மன் புட்டிய நடிய பிட்டிய பிட்டிய
வது அறைவ வின்னைக் அறைவ
வின்னைக் அறைவ வின்னைக் அறைவ
வின்னைக்கு காற வின்னைக்கு காற
வின்னைக்கு வின்னு வின்னுக்கு காற
வின்னைக்கு வின்னுக்கு வின்னுக்கு காற
வின்னுக்கு வின்கு வின்னுக்கு வின்கு வின்னுக்கு வின்கு வின்னுக்கு வின்கு வின்க



தோயாளிகளிடம் மம் கட்ட பயிசோதனை பேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை படுத்துவமனையில் சேரிக்கப்படாத கை நேள்யாவிகளிடம் நடத்தப்பட்டது. இதில் சாதாணை உப்பு தாதி வெட்டுமையிட கூற்பித் ஆக்காடு தாதி வெட்டுமையிட கூற்பித் ஆக்கூடு தமி ஸ்ப்பிர் செடிக்கிறன் மற்றம் பாதுகாப்ப பதிப்பிர் கொய்பப்பட்டது. இந்த ஆம்வில் அணைவாது கடல் நிலையிலும் தல்ல முன்னேற்றம் ஏற்பட்டது அந்த சேருகணமானது நோய் பகுப்பங்கு சேருகணமானது நோய் பகுப்பங்கு செடித்து தடுப்பூரி போடாத நேரையாகிகள், தடுத்து பற்றும் வயதான நேருயாகிகள் மற்றும் இணை தொயாகிகள், தடுத்து முறும் வயதான நோயாகிகள் மற்றும் இணை தோய் உள்ள நோயாகிகள் மற்றும்

இணை நோய் உள்ள நோயாலிகள்.

இத்த ஸ்ப்ரே வைரஸ் அதிகரிப்பை கட்டுப்படுத்தி குறைப்பது ஆய்லில் தெரிய வந்தது. இதில் ச நாட்களில் வைரஸ்

தனை உறுட்களை வைந்திர் தனமாக்கப்பட்டது: இந்த மருந்தில் நந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது உலக சுசுநார நிறுவனத்தின்

துண்ணை என்பதும் கண்டறப்பட்டது உலக காதுரை நிறுவனத்தில் முன்னேற்ற அளவுகொலின்படி இந்த சிலிக்களைய எடுத்துக் கொல்கிட தோயாளிகளில் பெரும்பாணதோடு இந்த ஸ்பீரே பாதுகாட்பாணதோடு தோயாளிகளால் சுற்றுக்கொள்ளப்பட்டது. இத தோயாளிகளுக்கு எந்ததிதபான பாதகத்தையும் மர்களம் போன்ற எந்தவிதமான பாதகத்தையும் மர்களம் போன்ற எந்தவிதமான சுற்படுத்தவில்லை.

ж[]ететропуф மேம்பாட்டு மருத்துவ ருத்துவ மேம்பாட்டு பிரிவு லைவரும் மூத்த துணைத் லைவருமான டாக்டர் மோனிகா ராவ்டன் கூறுகையில், இந்த ம் கட்ட சோதனை எங்களுக்கு ரெந்த ஊர்கத்தை அளிக்கிறது. டான்டன் கூறுகையில், இந்த வி க்ட்ட சொத்தைன் மங்கையில், மித்தே அலிகிறது. மிறும் அக்கிறது. மிறும் அக்கிறது. மிறும்பான்கண்டம் தேறும் அதிகிறது. கேறும் அதிக்கிறது. கிறும்பான்கண்டம் டெதோடி தற்போதைய கூற்குக்கப்பட்டதோடி தற்போதைய கூற்கிறது. கிறும் கொரோகள் கைறல் மக்கிறது வகையாக மாறி உலகம் மற்படுத்தி அகையில் டொடுற்றது. இந்த திறையில் கொரோகையுக்கு ஏறுள்ள இந்தியாவின் பேறும் அப்பேர் மித்தே கான்றம் நேருக்கும் கிறும் கிறும் விற்படும் மித்தே கான்றம் திறும் கிறும் கிறும்படும் கிறும் கிறும் கிறும் கிறும்கிறது. இருக்கும் என்ற

ரு. துகார் ஹவுசிங் டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட்

	aderson Organism	(#466 esement)	(0°448 (0°448)
r (Suppleor	21,10,2621	30,9,9001	96,6,2091
de	girdline	gerhma	gardisana
	Online angege	Ordunggi	Certurgy
 செல்பாடுகள் நுலக் பிறக்கு வருமானம் வரிக்கு புள்ள கைந்திறகாக நிகர மைப்புற்குட்டம் கிறத் பின் காறத்திறகாக நிகர மைப்புற்குட்டம் கூறத்தி படிட்ட பக்கு நிலத்தான் அருமாகம் இருந்தி வருட்ட முறைகள் ஒரு பக்கு அடிப்படை சவ பத்தியம் ஒரு பக்கு கூடிப்பட்ட சவ பத்தியம் ஒரு பக்கு கூடிப்பட்ட சவ பத்தியம் ஒரு பக்கு கூடிப்பட்ட சவ பத்தியம் 	(4.59) (4.59) (4.59) 300.000 0 (0.00)	(2.54) (2.54) (2.54) (2.54) (300.000 (0.00) (0.00)	(7.71) (7.71) (7.71) (7.71) 300000 (0.00) (0.00)

முழு நேர் இயக்குற் முழு நேர் இயக்குற்

GITA RENEWABLE ENERGY LIMITED

பதின் அனுக்கைக் தெ. 60 டி 101, 1990 நகர் பேரிய ஒபுகாடிங்கிறவர். தகார்த் கண்களை, மறுபக்கம் நேடு, குறித்புழக்கு 600 1000, திருவன்றர் சவட்டம், நிற்நறி Imading glavoraciós cont எல்ல சன்பதாரணையான Tarke 64-2709-680 Califolis 1000-100 ்கு 2.2, 2021க் மூடித்த சாளன்டு பிறும் ஒன்பது மாதங்களுக்கார அளிகாக செய்யப்படாத் தனியான நிறிநிலை முடியுள் அடிக்க (கும்பட்சு)

AL SEE	ill.com		64 96.6 0 kmp.s.min 34, 125001	.554 Ed decrete(G 15.452,000
		gantama Oniverpa	garlens Gringgi	gjeftræk Grécipgi
1	Anadica Grant special Except on agreement (Basel)	10.83	19601	883
2	காடித்தான நிரை பைப் (அடைப்) நமி. விலந்த ஆவிட்டங்களுக்கு முன்ற	-302.28	-145.94	-1298.53
03	வர் நும் வைத்திறமை நில வாம்(நடைம்) (விவது தமிட்டந்தைந்த நில	-302 28	-14594	-129050
4	a il tilo montificacio dini con ci (grita k	302.28	-145.94	1295.5
8	amphipam deng alkum mpum (ulas de maglipam co.c.) (pap. 1) mga ulas da Ga chlum unu mga maga na co. 1444)	-902 28	145.94	-1296.53
6	Cappininin academy grogate	411.23	41120	41123
7.	figs son	206.10	86.19	56.7
8	Ling galaghean ricinghish (gal-Reindagh ig 1274 (Reinigh aggal-Bayta) (CL South (Rein) physician larges arraption	-7.35	-3437	-3150

ட விழக்கை நிறியை முடிவுள் அளிக்கை குழுவினால் முழுத்துவு காலப்படது. குழுகைட்டத்தில் ஒப்துல் அளிக்கப்பட்டது. நடக்கட்டத்தில் ஒப்துல் நேல் மற்றுல் இனிக்கும் இடைகள் சிறிகள் 2017, கிறி 35ன் கீழ மின்றி விசிட்டத்த தலை செய்யப்பட்டுள்ள நல்பர் 31. 2021ல் முடிந்த கலைகள்டு பற்றும் ஒன்பது முதங்களுக்கை அளிக்கை செய்யப்படி திறியை முடிகளின் விசுமாக வடிந்தின் கருக்கப்படுக்க குறிய 32 முடித்த செய்யப்படி தனிக்கை செய்யப்படி நிறியை இழுக்கு கருக்காக மேற்கள்ளாக உடிகள் அமிக்கின்றின் இள்ளது ஏன்பு அமைசின்றமேன். முதலீட்டகள்கள் மற்றும் மேன்றி விசிட்ட இனையுகள் முறுவைகள் கடிகை கடும்படுக்கும். இவர்களை பேற்றும் மேன்றி விசிட்ட இக்கை

சென்னை பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

தானதுகண்டிகை அருகில், குக்கிடிப்பூண்டி – வதாகாலம் சோடு, குவகிடிப்பூண்டி (2) 1 201 - இருவன்குர் வலட்டம், தமிழ்நாடு

es. com	down	SHARE Asserted(d) To 10,000	GPMAS Sunganor St. 10,0001	page areaskip taukken
	v	garlinas Gracepa	garlers Grance	geritaera Graungg
1	Granica Barri yani. Grang anyanan (Capa)	2809.02	4124.15	0.00
2	окадрат вы нистрастичен, простительной принагов выправо выстанция вынагова	81450	562071	-34.74
ā	all (pair recognitiones for natural (proc. a) beloning recognition (action), programme pairs, copyring (films)	814.52	90071	-38,29
4	யி. கொண்டுத்தகள் திரைகள் முடிய க (கிக்கு மற்று அன்று அன்றான அடிய மறுத்த சோ	814.52	142071	-34.79
1	ணத்திதலை பொது விர்மான மறுமான் (மரிந்த கின் மைத்திதங்க சடைம்) (தடிடம்) மற்றும் வரிங்கு சின் இரை விரியான மறுகாகத்தை, உண்ட கிற்து :	814.52	3420.71	-34.7
8	Gegiggioù-ci- muruig speigani	387.45	39245	380.46
1	கூடுத் துள்ளு தவிக்கை செய்யப்பட்ட நிறிக்கை அறிக்கையில் கட்டப்பட்டுள்ளபடி இருப்புகள் (வழப்பட்டில் இருப்புகள் நியம்கல்	I 5	. E.	1
â	илья унтриментинаўты пробескоў в по событ за куды фрации. Осыснёчно	22.60	39.42	-0.96

[அரட்டை எழுக வருக்காற இரட்டிய இரட்ட இன்னால் மறுதும் வரட்டும் என்ற கட்டிய இரட்ட வரட்டும் இரட்ட வரட்டும் அரட்டும் அரட் அரட்டும் அர

தேதி : 10,09,3033 இடம் : கும்மிடிப்பூண்டி

GLSBAL VOICE

Trade disputes that threaten American exports

:- R Muthu Kumar :-

United States is negotiating with several trade partners to end the national security tarifor on steel and aluminum. The bad news is that there are six countries on the outside of these negotiations looking in, all of which will soon win favorable nulpus sergists the US or the which will soon win favorable rulings against the U.S. at the World Trade Organization (WTO). It's time to settle these cases too, Mare Busch has expressed his opinion in The Hill recently.

The Biden administration has sought to ease tensions with Europe, Japan and the United Kingdom (UK), But China, India. Kingdom (UK). But China, India, Norway, Russia, Switzerland and Turkey are still waiting for relief. This is a big problem, because these countries have cases pending at the WTO, and rulings are due in the second quarter of 2022. The US, will lose them all. Worse, the way in which the U.S. will lose is going to create chaos years to come.

President Biden needs to burn

the midnight lamp to avert this chaos by settling these cases.

All the crisis started when in All the crisis started when in 2017, the Trump administration pulled the trigger on 25 percent tariffs on steel, and 10 percent tariffs on aluminum. This was done under Section 232, a provision in the Trade Expansion
Act of 1962 that had never been
used. The move caused outsized
tensions, not because of the magnitude of the tariffs, but because
President Trump justified them
as being about national security,
despite targeting countries like
Canada, Norway and Switzerland.
As a legal defence, U.S. tried
third-party submissions in cases
pitting Ukraine against Russia,
and Qatar against Saudi Arabia,
the Trump administration demanded that this exception was vision in the Trade Expansion

Russia and Ukraine were shooting at each other, so the WTO let Russia off the hook, Saudi Arabia had pulled its diplomats from Qatar, which (unfortunately) also persuaded the WTO, but there was a catch. In the Rus-sia case, the WTO said that the further removed a case is from armed conflict or public disorder, the tighter the connection needed between the trade measure(s) used and the country's national secu-rity. This tripped up Saudi Arabia, which had refused to give legal representation to Qataris protecting their intellectual property in a Saudi court. The WTO ruled that this measure didn't contribute to Saudi Arabia's "essential security

In February 2020, the WTO asked the U.S. nearly 50 questions about its use of the national security exception.

Many of these questions were also posed to third parties. Nor-way, for example, which has also filed against the U.S., chimed in as a third party in China's case with a biting critique of the U.S. argument about non-justiciability

The aluminum tariffs on Russia ose a real commercial challenge,

pose a real commercial challenge, but they can be put on hold until hostilities ease with Utraine.

Big picture, what would the six U.S. losses mean? After all, couldn't the U.S. just appeal the rulings, leaving them in the legal world it created by blocking reappointments to the WTO's Appellate Body'? Yes, but this would be short-sighted. It would lead allies to shy away from working allies to shy away from working with the U.S. to build secure sup-ply chains in critical technologies, fearing a repeat performance. And it would wreck U.S. investments in a rules-based global economy, not just in Geneva, but also in the Indo-Pacific and elsewhere.

That would be the greatest threat to America's national security

to America's national security interests.

The United States has reached a deal with the European Union (EU) to resolve a three-year dispute over tariffs on steel and

dispute over tariffs on steel and aluminium imported from the bloc in October, 2021. Failing to reach a deal with the Trump administration, the EU took the case to the WTO and imposed retaliatory tariffs on a

imposed retaliatory tariffs on a range of American products. United States and Japan can step up their game as President Biden is expected to visit Tokyo in May for an official state visit. It will also be a stage for meeting with the leaders of the Quad, which also includes India and Australia.

Perhaps by the time Biden arrives, the U.S. and Japan will have resolved their dispute over steel and aluminum tariffs, a trade irritant held over from the Trump administration.

administration.

Dazzling India!

ndia has diplomatic rela-tions with 201 nations around the globe with 199 missions and posts operat-ing globally.

India stands tall as a global

- India stands tall as a global leader in the following:

 1. No 1 in Milk production

 2. Gold possessed by individual households

 3. Number of languages in use
- Largest postal network
- Software exports
 Pioneer in low cost heart
- surgery 7. Global leader for low cost
- satellite launch facility Leading jute producer
- Largest producer of banana, mango, and papaya
 Largest producer of best quality turneric
 Having largest thorium de-
- Largest manufacturer and exporter of three-wheeler autorick-shaws.

NATIONAL OXYGEN LIMITED Cit: - 124/1171/1374PLG006819 Begd.Office: No. 5-1, 2nd Floor, Jiso Mall, No. 4/149, Mostisth Road, Egmore, CHERNAI - 600 808. Int: 1844-28820096 Faiz: 044-280096, Franite frontact indigroup.com Website: xwww.molgroup.com Extract of Stondaisme of Unaudited Financial Results for the Quarter and Nie Mouth Ended 31-1,2.2021. Fig. 10.1-2021.

		Ons der Ended			fear ended		
S Hi	Particulars	31.12.2021 Unsudited	30.09-2021 Unevalled	31.12.2020 Unaucited	31.12.2021 Unbudfled	31,03,2021 Apalled	
1	Total Income from operations (Hed) Profit Bother Interest: Depredation & Taxes (CMIDA)	1185,87 204,66	1314,95 230,61	1203.00 129.71	8950.76 1067.71	26,8104 01,548	
3	Mid profit (4.084) for Projected (before Revenul Expectional Großun Extraorchiary terral)	69.33	191,96	141.14	664,53	(109.52)	
4	file profitytees) for the period actors (ax. Cator Exceptional angle: Exhaust tony berns)	69.33	191.96	141.14	854.58	(109,02)	
5	If at Profit / [Load for the garied ofter Tax (after Exceptional and the Extraordinary terror)	89.23	191.96	1.91.95	884.55	(109.82)	
6	Total Comprehensive income furthe period	69.93	191.96	191.14	564.53	(109,93)	
7	Equity Strate Capital	480.23	450.26	450,23	480.23	460.23	
5	Other Routy as abboning for Auditic Bathoon's Not					HOUR	
9	Earnings par share - Basic	1.34	4,00	2.94	18.84	(2,28)	
10	Camings per drare Dilund	134	4.00	2.54	13.81	(2.26)	



INDUS FINANCE LIMITED

THARI BUILDINGS", 4° FLOOR, 114, M.G.ROAD, NUNGS 84, Ptr. 044-28981310. Erreit: contuct@indusfinance.in (CIN No. L65191TN1992PLC022317)

EXTRACT OF DIX-AUDITED FINANCIAL RESULTS FO	H THE GRANTER AND	DINE MONTHS EN	DEB 31.12.2021	Rs. in Lak
Particulars	Quarter ended 31-12-2021	Quarter Ended 31,12,2020	Nine Months 31-12,2021	Year Ended 31,03,2021
		Un-Aud led		Auditod
Total Income from operations (Gross)	35.31	41.01	69.47	351.86
Net Profit / (Loss) for the penad (before Tax, Exceptional and Extraordinary Items)	1.62	(57.91)	(71.91)	58.78
Net Profit / (Loss) for the period before tax rafter Exceptional and Extraordinary Nems)	1,62	(57.91)	(71.91)	58.78
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary flams)	1.62	(42.59)	(259.75)	49.56
Total Comprehensive Income for the period (Comprising Profit Loss for the period (after tax) and other comprehensive Income (after tax))	1484.19	34.17	1296.02	151.18
Paid up Equity Share Capital of Rs. 10/- each	925.83	925.83	925 83	925.83
Reserves (excluding Revaluation Reserve)				-
Earnings Per Share (of "Rs 10"-each) (for continuing and discontinued operations) Basic (in Rs): Diluted (in Rs);	0.02	0.37 0.37	(2.81) (2.81)	1.83 1.83

For INDUS FINANCE LIMITED

INDOWIND ENERGY LIMITED
(CHI No. LAD DETWINSER, CASE281)
RESD ORIGIN TO THAT QUEDNIEST, 4TH FLOOR, 114, IN. B. ROAD, NUNGAMBARKAM,
CHENNAM—800 034, PILO 4478-830310E FIRST CONTRIBUTION OF FROM STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NITE MONTHS ENDED SLIZ-2022.

P.S. PLANO
P

St. August Inc.			Mine Months enced	Year Ended
Particulars	31.12.2021	31.12.2020 Un Audited	31,12,2021	31,03,202 Audited
			1 1000000	
Total income from operations (Gross)	422.27	532.48	1940.43	2087.26
Net Profit / (Loss) for the paried (before Tax, Exceptional and Extraordinary Items)	(42.85)	57.56	118.04	25.97
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary Items)	(42.85)	57.56	118.04	25.87
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	(42.85)	57.56	118.04	21.88
Total Comprehensive Income for the period (Comprising ProfitEoss for the period (after tax) and other comprehensive Income (after tax))	(21.64)	61.02	116.61	21.88
Paid up Equity Share Capital of Rs. 10/- each	8974.14	8974.14	8974.14	8974.14
Reserves (excluding Revaluation Reserve)	3	- 1	=	1.0
Earnings Per Share (of "Bs.14("-each) (for continuing and discominged operations) Basic (In Rs.): Disclot (in Rs.):	(0.05) (0.05)	0.06	9.13 9.13	0.02 0.02
Vote: 1. Additional information on Standalone Finan	nici Canula: pura	unntite Dan d	TOTALONI	Fis. in Lakh

	Standalone			
Particulars	Quarter ended 31.12.2021	Quarter Ended 31,12,2020	Nine Months 31 12 2021	Year Ended 31.03.2021
		Audited		
Total Income from Operations	335.67	462.43	1561.79	1842.02
Proffic (Loss) Before Tax	0.48	65,23	115.12	25.59
Profit' (Loss) After Tax	U.48	65.23	115.12	21.60
Total Comprehensive Income	0.48	65.23	115.12	21,60

FOR INDOWIND ENERGY LIMITED

Place, Chennal Date : 10.02 2022

PTA amendment a progressive step. says an a



Sri Lanka on Tuesday defended its proposed amendments to the law "most progressive step" towards securing and protecting the fundamental rights of its

The foreign ministry in a statement said the proposed bill to amend the Prevention of Terrorism Act (PTA), which the government intends to introduce in parliament and upon it being passed into law, would be a salutary piece of legislation that would give persons. would give persons tangible protection, After 43 years since

it was enacted, "it would be the most progressive step that would give persons subject to the said tangible protection rds securing, advancing and protecting their fundamental rights guaranteed under the Constitution." The statement comes as Sri Lanka was due to meet the BU sub committee

Geneva later on Tuesday. A Sri Lankan court

on Monday granted bail to long-held human rights lawyer and activist Hejaaz Hizbullah. who was arrested under PTA on April 14, 2020 for suspected links to the 2019 Easter attacks which killed 270 people, including 11 Indians. He was held without being charged. Sri Lanka is under

pressure from the EU to reform the controversial PTA which detention up to 90 days without being charged with provisions for further extension of the

The government had on January 27, by a gazette notification, announced amendments PTA. officials described as its bid to make the draconian law fall in line with international standards counterterror legislation

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Testamentary and intestate jurisdiction) O.P.No. 592 of 2021 In the matter of Indian Succession Act

& E.Senthilkumar Advocates for petitioner No.315 (Old No.152), 1st Floor, Thambu Chetty Street,

DUGAR HOUSING DEVELOPMENTS LTD.

Webster uww.choutingt in Colonia Security Marchalls, Road, Eginere Channel 600
Webster uww.choutingt in Colonia godinger in Clin 185927R1992P100316
Statement of Unaudited results for the quarter ended Stat December 2021

				(Rupees in lakhs)
		Quarter Ended	Quarter Ended	Quarter Ended
SI.No.	Particulars	31/11/2021	80/09/2021	80/05/2021
		-Un-Audited	Un-Audited	Un-Audited
-1	Total Income from operations	74	***************************************	
2	Net Profit / loss for the period before tax	(4.59)	(2.84)	(0.71)
3	Ket Profit / loss for tire per odiatier Tax	(4.59)	(2.81)	(2.71)
2	Total comprehensive income for the period	(4.59)	(2.84)	(7.71)
5	Paid up Share Capital	300.000	300.000	300.030
li T	Reserves	- 0	- 0	- 0
7	Earnings Per Share Per Value Rs. 10 Each)			
	Basic Fernings per share	(8.00)	(0.00)	(d.cin)
	Elluter narrings per share	(0.00)	(0.00)	(axio)
			Contraction of the second section of	arter Land

For Dugar Housing Dovelopments Whole time Director


PANASONIC CARBON INDIA CO. LIMITED

DINE 90120TRIGRON DOCASION DOCASION GROWN DOCASION GROWN DOCASION DOCASION GROWN DOCASION GROWN DECISION DECISION GROWN DECISION DEC

Particulars	Quarter ended (Unsudited)			Nine months ended (unaudited)		Year ended (Audited)	
Pariculars	91.12.2921	200902001	(41.12.2020)	21.12.2321	31.12.2023	31/9,2021	
Total Income	381.44	1415.20	1,474.03	4287.3	3986.06	5683,55	
Net Profit (Loss) for the period (before Tax and Exceptional Itams)	4张阳	509.93	674.95	15,95,77	100C,81	2540.32	
Net Profibilitiess, for the period deforates and after Exceptional items;	256.8t	500.09	674.95	1868.77	1900.81	2540.52	
Net Profit (Loss) for the period (after tax and after Exceptions, items)	937.11	375.53	504.28	1176.2	1340.3	1039.93	
Total Comprehensive Indome for the period	934,03	373.65	604,28	1136.66	1340.3	1881.20	
Eq. ily Share Capital (Face virue of Ro.10% per Share)	48)	480	480	490	48)	490	
Earnings Fer Shale of Ro. (C.) leach Basic and diluted (not annualised)	7.62	7.82	10.51	24.5	27.92	39.37	

Note: Control of the Decirity as Norman's problem 18 by Section assembly by Section for ending manding the Section for interest in their message had on Northele, any 2022 and Section place of the Committee for eld of it in the Section Section 18 and the Section 18 a

GITA RENEWABLE ENERGY LIMITED



CNL 1273 OT 1220 OF LOT 1273 OT 1220 OF LOT 1220 OF LO

EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2021

	(Ps. in La)							
SI.No.	Particulars	Quarter ended 31-Dec-21 (Unaudited)	Nine Months ended 31-086-21 (Unaudted)	Quarter ended 31-Dec-20 (Unaudiled)				
1.	Total Income	10.83	186.01	6.63				
2,	Net Profit for the period (before tax, Exceptional terms)	-302.28	-145.94	-1296.53				
3.	Net Profit for the period before tax (after Exceptional items)	-302.28	-145.94	-1296.53				
4	Net Profit for the period after tax	-302,28	-145.94	-1296.53				
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-302.28	-145.94	-1296.53				
5.	Equity Stare Capital	411.23	411.23	411.23				
7	Other Equity	-206,10	-60.19	56.79				
8.	Earnings Per Share (o) Rs. 10/- each) (for continuing and discontinued operations)	-7.35	-34.37	-31.53				

Its : The above financial results have been reviewed by the Audit Committee and approved by the flipsed of Directors at its meeting held or Enterlary, 10, 2022.

The above is an extract of the distalled format of the Unswitted Financial Results for the quarter and one months exclude Internative 3, 2022 field with INSE Ltd. under Financial 3 of the SERI (Listing Obligations & Disciousm Feel unmarked; Regulations, 2015. The full format of the Unswitched Regulation are invalided on the company is website of invariancement and members and website of BSE Ltd. of view lacetifield com.

For and on behalf of Board of Directors

R Natarajan Managing Director DIN:00595027